



உங்களுடைய
கவனிப்பாளருக்கு
இலவச அனுமதி



1800 893 044



www.companioncard.nsw.gov.au





'தோழர் அட்டை' (Companion Card) என்பது என்ன?

சமூக நிகழ்ச்சிகளிலும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் கலந்துகொள்வதற்குத் தமது வாழ்நாள் முழுவதும் உதவியாள் கவனிப்புத் தேவைப்படும் கணிசமான மற்றும் நிரந்தர உடலியலாமை உள்ளவர்களுக்காக இருப்பது 'தோழர் அட்டை' என்பதாகும்.

நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முன்பதிவு செய்யும்போது அல்லது அனுமதிச்சீட்டுகள் வாங்கும்போது இந்த அட்டையைக் காண்பித்தால், அட்டை உரிமையாளருடைய தோழருக்கு ஒரு அனுமதிச்சீட்டு கிடைக்கும்.

இந்த அட்டைக்கு யார் தகுதி பெறுவர்?

பின்வரும் தகுணங்களில் நீங்கள் ஒரு அட்டைக்குத் தகுதி பெறக்கூடும்:

1. நீங்கள் ஒரு அவுஸ்திரேலியக் குடிமகனாக அல்லது வதிவிடவாளராக NSW-இல் வாழ்பவராக இருந்தால்; மற்றும்
2. கணிசமான மற்றும் நிரந்தரமான உடலியலாமை உள்ளவராக இருந்தால்; மற்றும்
3. உதவியாளரது கவனிப்பு இல்லாமல் பெரும்பான்மையான சமூக நிகழ்விடங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்குப் போக இயலாமலிருந்தால்; மற்றும்
4. உபகரணங்கள் மற்றும் இதர நுட்பங்களால் உதவியாளர் ஒருவரால் கிடைக்கக்கூடிய தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாதிருந்தால்; மற்றும்
5. இந்த அளவிலான உதவியாளர் தேவை வாழ்நாள் முழுவதும் உங்களுக்குத் தேவைப்படும் நிலையிருந்தால்.

அட்டை ஒன்றிற்காக விண்ணப்பிப்பது எப்படி

-  www.companioncard.nsw.gov.au
எனும் வலைத்தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவம் ஒன்றைப் பிரதி எடுங்கள், அல்லது தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அச்சிட்ட பிரதி ஒன்று வேண்டுமெனக் கேளுங்கள்.
-  உங்களுடைய விண்ணப்பத்தினைத் தபால் மூலம் பின்வரும் விலாசத்திற்கு அனுப்புங்கள்:
Companion Card
Locked Bag 4028
Ashfield NSW 1800

எனது விண்ணப்பத்தில் நான் கொடுக்கவேண்டிய தகவல்கள் யாவை?

‘தோழர் அட்டை’ விண்ணப்பமானது பின்வரும் தகவல்களைக் கேட்கும்:

- » உங்களுடைய இயலாமையைப் பற்றிய தகவல்கள்
- » வாழ்நாள் முழுதும் உங்களுக்குத் தேவைப்படும் உதவியாளர் கவனிப்பைப் பற்றிய தகவல்கள்
- » ‘தோழர் அட்டை’க்கான தகுதித்தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்கள் என்று உங்களது உடல்நலத் தொழிலர் அல்லது சேவை வழங்குனரால் தரப்படும் உறுதி
- » உங்களுடைய விண்ணப்பத்தினை உறுதிப்படுத்தும் நபரால் கையொப்பமிடப்பட்ட இரண்டு உயர்தர, வண்ண கடவுச்சீட்டளவு நிழற்படங்கள்.

‘தோழர் அட்டை’ ஒன்றினை நான் எவ்வாறு பாவிக்கலாம்?

NSW மாநிலம் மற்றும் அவுஸ்திரேலியா எங்கும் உள்ள இந்த அட்டையை ஏற்றுக்கொள்ளும் வர்த்தகங்கள், நிகழ்விடங்கள் மற்றும் வசதிகளில் ‘தோழர் அட்டையைப் பாவிக்கலாம்.

இந்த அட்டையை ஏற்றுக்கொள்ளும் இடம் ஒன்றில் நீங்கள் முன்பதிவு செய்யும்போது அல்லது அனுமதிச் சீட்டுகள் வாங்கும்போது நீங்களோ

அல்லது உங்களுடைய தோழரோ உங்களது ‘தோழர் அட்டையைக் காண்பிப்பீர்கள். இந்த அட்டையை ஏற்றுக்கொள்ளும் நிறுவனத்தினர் உங்களுடைய தோழருக்கு இலவச அனுமதிச்சீட்டு ஒன்றினைக் கொடுப்பர்.



மாநிலம் எங்கும் உள்ள நிகழ்ச்சி
இடங்களில் 'தோழர் அட்டையைப்
பயன்படுத்தலாம்.



Taronga
Western Plains Zoo
Dubbo



Rosehill races
Rosehill



The Dish
Parkes



Victoria Park
Sydney

மேலதிகத் தகவல்களுக்கு



தொலைபேசி: 1800 893 044



மின்னஞ்சல்: info.companioncard@facns.nsw.gov.au



வலைத்தளம்: www.companioncard.nsw.gov.au

